



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல்

அரிமம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 02.06.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 8703/B/2022

திரு. அ.வனஜாமுனியன்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

சார்ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,

சார்ஆட்சியர் அலுவலகம்,

லால்காந்தெரு,

சிதம்பரம், கடலூர் 608 001

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று 02.06.2022) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. அ.வனஜாமுனியன் அவர்கள் 01.06.2022 அன்று ஆணையத்தின் தொலைபேசியின் வாயிலாக, ஆணையத்திலிருந்து அழைக்கப்பட்ட அழைப்பாணை தனக்கு கிடைக்கப்பெற்றது என்றும், சொந்த வேலையின் காரணமாக 02.06.2022 அன்று நடைபெறும் நேரடி விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், ஆணையத்தின் e mail மூலமும், RPAD மூலமும் வரஇயலாத காரணம் தெரிவிக்கப்பட்டது என்றும், மனுதாரரால் தொலைபேசியின் வாயிலாக தெரிவிக்கப்பட்டதை ஆணையம் பதிவு செய்கிறது. பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு. D. இராமதாஸ், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்டம் அவர்கள் ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 13.07.2021 தேதியிடப்பட்ட மனுவில், கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்காவைச் சேர்ந்த தே.பவழங்குடி கீரமங்கலம் கிராமங்களில் VAO பணிசெய்ய பாலச்சந்தர் நியமிக்கப்பட்ட தேதியின் விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரி கடலூர் சார் ஆட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 09.08.2021 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 02.10.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்காததால், மனுதாரர் 16.06.2022 அன்று இவ்வாணையத்திற்கு நாளதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அப்புகார் கடிதத்தின் மீது இன்று (02.06.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய நேரடி விசாரணைக்கு மனுதாரர் திரு. அ. வனஜாமுனியன் அவர்கள் ஆஜராகவில்லை என்பதை ஆணையம் பதிவு செய்து, மேற்படி மனுதாரர் திரு. அ. வனஜாமுனியன் அவர்கள் சம்பந்தப்பட்ட 4 வழக்குகளான வழக்கு எண். SA 9556/B/2021, வழக்கு எண். SA 16625/B/2021, வழக்கு எண். SA 16626/B/2021 மற்றும் வழக்கு எண். SA 8703/B/2022 ஆகிய 4 வழக்குகள் இன்றைய

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு. அ. வனஜாமுனியன் அவர்கள் தொலைபேசியின் வாயிலாக, மேற்படி 4 வழக்குகளும் ஒரே நாளில் விசாரிக்கப்பட வேண்டாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு வழக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், மனுதாரர் திரு. அ. வனஜாமுனியன் அவர்கள் தெரிவித்துள்ளதை இவ்வாணையம் பதிவு செய்கிறது. மேலும் மனுதாரர் மேற்படியான வழக்குகளை பிறிதொரு தேதிக்கு மாற்றி வைக்குமாறு தெரிவித்துள்ள கோரிக்கையினை ஆணையம் ஏற்று கொண்டு, மேற்படியான 4 வழக்குகளும் பிறிதொரு தேதிக்கு மாற்றி வைக்கப்படுகிறது. நாளும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர்

வழக்கு எண். SA 8703/B/2022

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
சார்ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,
சார்ஆட்சியர் அலுவலகம்,
லால்காந்தெரு,
சிதம்பரம், கடலூர் 608 001

திரு. அ.வனஜாமுனியன்,
5, தில்லை நகர்,
புவனகிரி வட்டம்,
கடலூர் மாவட்டம் 608 601

Copy to: File
SCPA-15.06.2022